

ஒருங்கிணைதலுக்கான அம்சங்கள் அடங்கிய பிரதி¹

2019 தை 1 ஆம் திகதி திருத்தி அமைக்கப்பட்ட வெளிநாட்டவர் மற்றும் ஒருங்கிணைதலுக்கான சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. (வெளிநாட்டவர் -மற்றும் ஒருங்கிணைதல் சட்டம், AIG.) இவ்வாறான மாற்றங்களின் நோக்கம் யாதெனில் வெளிநாட்டவர் ஒருங்கிணைதலில் உள்ள தடைகளை அகற்றி அதன் மூலமாக வெளிநாட்டவர்கள் ஒருங்கிணைதலை மேம்படுத்தல். மறுபுறத்தில் சுயபொறுப்புடன் ஒருங்கிணைதலுக்கான பிணைப்பை வலியுறுத்தல் இந்தக் கொள்கை இங்கே பொருந்தும்: வெளிநாட்டுக் குடியரிமை உள்ளவர்கள்மேலதி க உரிமைகளைப் பெறும்போது, ஒருங்கிணைதல் சிறப்பாக இருக்க வேண்டும் இதன் பொருள், விசேடமாக மொழித்திறன் என்பது வதிவிட அனுமதி நிலையுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது தனிநபரின் ஒருங்கிணைதலை மதிப்பிடுவதற்கு பின்வரும் அம்சங்கள் பயன்படுகின்றன :

ஒருங்கிணைதல் அம்சங்கள் (பிரிவு. 58a AIG)

- **மொழித்திறன்கள்**
வதிவிட நிலையைப் பொறுத்து, அனுமதி வழங்குவதற்கும் நீடிப்பதற்கும் வெவ் வேறு மொழித்திறன்கள் கோரப்படும்.
- **பொதுப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளின் மீதான கவனம்.**
 - சட்டத்திற்கு மாறாக அல்லது உத்தியோக பூர்வ ஒழுங்குமுறை உத்தரவுகளை மீண்டும் மீண்டும் மீறுதல் கூடாது.
 - பொது சட்ட மற்றும் தனியார் சட்டக் கடமைகளை கடைப்பிடித்தல் (உ+ம். கடன்கள், வரி நிலுவைகள், திவால் நிலைமைகள் போன்றவை இருக்கக் கூடாது.)
- **கூட்டாட்சி அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்தல்**
சட்டக் கோட்பாடுகள், அதேபோல் சுவிஸ் நாட்டின் தாராளமய ஜனநாயக அடிப்படைச் சட்டங்களில் நோக்குநிலை. அடிப்படை உரிமைகள், கடமைகளை முன்னிலைப்படுத்தல்:
 - ஆண், பெண் சமத்துவம்
 - வாழ்வியல் மற்றும் தனிநபர் உரிமைச் சுதந்திரம்.
 - நம்பிக்கை, அறிவியல், கருத்தியல் சுதந்திரம்.

¹ 2019 ஆனி 1 ஆம் திகதி நிலவரப்படி..

- கடமைகளில் மிக முக்கியமான ஒன்று கட்டாயமாக பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

➤ **பொருளாதார வாழ்க்கையில் பங்கெடுத்தல் அல்லது கல்வியைப் பெறுதல்**

- வருமானம், சொத்துக்கள், அல்லது உரிமை கோரக்கூடிய மூன்றாம் தரப்பினரின் சலுகைகள்மூலம் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டல் (உ+ம். AHV- வயோதிபர் மற்றும் பிற்கால காப்பீடு மற்றும் IV- திறனிழப்பு காப்பீடு சேவைகள், வேலையின்மை இழப்பீடு)
- சமூக உதவிகள் கிடைக்க மாட்டாது.
- பயிற்சி அல்லது மேலதிக கல்வியில் பங்கேற்றல்

போதியளவு ஒருங்கிணைதல் இல்லாமையால் ஏற்படும் விளைவுகள்

ஒருங்கிணைதல் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படா விட்டால், வதிவிட அனுமதி நீட்டிக்கப்படாமல் அல்லது நிரந்தர வதிவுரிமை மீளப் பெறப்பட்டு, தற்காலிக வதிவுரிமை ஊடாக பிரதியீடு செய்ய முடியும். (தரம் குறைத்தல்). அதோடு குடும்ப ஒன்றிணைதலை மறுக்கவும், குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியும். குடும்ப ஒன்றிணைதலுக்கான காலக்கெடுவை கவனிக்கவும்.

வதிவிடப் பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு மொழிச் சான்றிதழ்கள் கோரப்படுகின்றன.

வதிவிடப் பிரிவு	வழங்குதல்	தேவையான மொழித்திறன்கள்
குடியுரிமை	5 வருடங்களுக்குப் பின் சுவிஸ் தம்பதிகளின் இலகு முறையிலான குடியுரிமை	வாய்மொழி B1, எழுத்தில் A2
	எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி இருப்பவர்களுக்கு பத்துவருடங்களின் பின் வதிவிட அனுமதி வழங்கப்படும்	வாய்மொழி B1, எழுத்தில் A2
நிரந்தர வதிவிட உரிமை	பத்துவருடங்களின் பின் சாதாரண வதிவிட அனுமதி வழங்கப்படும்	வாய்மொழி A2, எழுத்தில் A1
	நல்லமுறையில் ஒருங்கிணைந்து வாழ்பவர்களுக்கு 5 வருட வதிவிடத்திற்கு பிறகு நிரந்தர வதிவிட உரிமை முன்கூட்டியே வழங்கப்படும்	வாய்மொழி B1, எழுத்தில் A1
	சுவிஸ் குடிமக்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு 5 வருட திருமண வாழ்க்கையின் பின்னர்.	வாய்மொழி A2, எழுத்தில் A1
	நிரந்தர குடியுரிமையாளர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு 5 வருட திருமண வாழ்க்கையின் பின்னர்.	வாய்மொழி A2, எழுத்தில் A1
	5 வதிவிட வருடங்களின் பின் பெல்ஜியம், டென்மார்க், ஜேர்மன், பிரான்ஸ் கிரீஸ், இத்தாலி, லீக்ரென்ஸ்ரைன், நெதர்லாந்து, ஒஸ்றியா, போர்த்துக்கல், ஸ்பானியா நபர்களுக்கான வழங்கல்	இல்லை

குடும்ப ஒன்றிணைதலுக்கான வதிவிட அனுமதி.	C-B அல்லது F அனுமதி உள்ளவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மூன்றாம் நாடுகளில் இருந்து வருபவர்கள்	வாய்மொழி A1, எழுத்தில் தேவையில்லை
	EU/EFTA-ஐரோப்பிய/ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு நாட்டினரின் துணைவர்கள்	இல்லை
	சுவிஸ் குடிமக்களின் வாழ்க்கை துணைவர்கள்.	இல்லை

மேலும் தகவல்கள்:

- வதிவிட அனுமதி நீடிப்பு/மாற்றம், குடும்ப ஒருங்கிணைத்தலுக்கான காலக்கெடு சம்பந்தமான கேள்விகளுக்கு.
குடிவரவு அலுவலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம், Mühlfentalstrasse. 105, 8200 Schaffhausen,
தொலைபேசி, 052 632 74 76, migrationsamt@ktsh.ch
- ஒருங்கிணைதல் மற்றும் மொழி கையகப்படுத்தலுக்கான ஆலோசனைகள் மற்றும் கேள்விகளுக்கு:
ஒருங்கிணைதல் துறைசார் நிலையம், (இன்ரெகிரெஸ்) Integres, Krebsbachstrasse 61, 8200 Schaffhausen,
தொலைபேசி. 052 624 88 67, info@integres.ch, www.integres.ch
- அங்கீகரிக்கப்பட்ட மொழி சான்றிதழ்கள்: <https://www.fide-info.ch/> > அங்கீகரிக்கப்பட்ட மொழி சான்றிதழ்களின் பட்டியல்